



Foundation House

The Victorian Foundation
for Survivors of Torture Inc.

FOUNDATION HOUSE வருக

பாவனையாளர்களுக்குக் கிடைக்கும் சேவைகள்

எமது குறிக்கோள்

சித்திரவதை அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்து அகதியான சூழ்நிலைக்கு உட்பட்டவர்களின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும், மனித உரிமைகளையும் முன்னேற்றுவதாகும்.





எம்மைப் பற்றிய தகவல்கள் Foundation House

The Victorian Foundation
for Survivors of Torture Inc.

The Victorian Foundation for Survivors of Torture Inc. (அல்லது Foundation House என அழைக்கப்படும் இந்த நிறுவனமானது, தமது சேவைகளை, சொந்த நாட்டிலிருந்து அல்லது வேறு நாடுகளினூடாகத் தப்பித்து வரும்போது சித்திரவதை அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது.

Foundation House நிறுவனம் 1987-இல் ஸ்தாபிக்கப்பட்டது. இது சமயப்பாகுபாடற்ற, அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்த வரை நடுநிலையான, அரசு சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு நிறுவனம். இதற்கு அரசாங்கம், தொண்டொசார் நிதிகள் மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி கிடைக்கிறது.

பாவனையாளர்களுக்கான எமது சேவைகள் Dallas, Dandenong, Ringwood மற்றும் Sunshine ஆகிய இடங்களில் அமைந்துள்ளன, எங்களுடைய தலைமை அலுவலகம் Brunswick-இல் அமைந்துள்ளது.

Foundation House ஆனது Ballarat, Bendigo, Geelong, Mildura, Shepparton, Swan Hill மற்றும் Latrobe Valley ஆகிய இடங்களில் உள்ள ஏனைய அமைப்புகளுடன் கூட்டாகச் சேர்ந்தும் சேவைகளை வழங்குகிறது.

FOUNDATION HOUSE எப்படிச் செயல்படுகிறது?

எங்களுடைய சேவைகள்:

இலவசமானவை – தொழில்நிபுணத்துவ உரைபெயர்ப்பாளர்களுக்கான அணுக்கம் உட்பட

இரகசியமானவை – உங்களுடைய தகவல்களைத் தனிப்பட்டதாகப் பேணுகிறோம், நாங்கள் உபயோகிக்கும் உரைபெயர்ப்பாளர்களும் அவ்வாறே செய்கிறார்கள்

தன்னார்வமானவை – எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் எங்களுடைய சேவைகளை உபயோகிப்பதை நிறுத்துவதற்கு உங்களுக்குச் சுதந்திரமுள்ளது

ஆதரவானவை – உங்களுடைய உரிமைகளுக்கு ஆதரவளிக்கிறோம்

அறிவு புகட்டக்கூடியவை – எங்களுடைய வேலையானது, அகதிகளின் அனுபவங்களைப் பற்றி சமூகத்திற்குத் தகவலளிக்கிறது

foundationhouse.org.au

03 9389 8900 | info@foundationhouse.org.au



அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு முன்பாக பின்வருவன போன்ற சித்திரவதை அல்லது வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்ததன் விளைவாக மக்களுக்கு வழக்கமாகச் சிரமங்கள் இருக்கின்றன:

- குடும்பப் பிரச்சனைகள்
- திசைரி வாழ்க்கையில் குறைவான ஆர்வம்
- மற்றவர்கள் மத்தியில் இருக்க விரும்பாமை
- சிந்தித்தல், கவனம் செலுத்துதல், கற்றல் முதலியவற்றில் பிரச்சனைகள்
- பல சூழ்நிலைகளில் சோகம், பதற்றம் அல்லது கோபமாக உணருதல்
- உங்களைக் கவலைப்படுத்தும் எண்ணங்களும் நினைவுகளும்
- நித்திரை கொள்வதில் பிரச்சனைகள்

இது உங்களுடைய அனுபவமாக இருந்தால், உங்களுக்கு Foundation House-ஆல் உதவ முடியும்.

நாங்கள் பின்வருவன உட்பட்ட பலதரப்பட்ட சேவைகளை அளிக்கிறோம்::

- சிறப்பு வாய்ந்த ஆலோசனையளித்தல்
- தனிநபர் மற்றும் குடும்ப ஆதரவு
- குழு நிகழ்ச்சிகள்
- பாரம்பரிய மூலிகை வைத்தியம், மசாஜ், இதர இயற்கை வைத்தியங்கள் போன்ற குறைநிரப்பும் வைத்தியங்கள்

FOUNDATION HOUSE சேவைகளை எப்படித் தொடர்பு கொள்ளலாம்?

- 1 எங்களுக்கான தொலைபேசி இல.: (03) 9389 8900 அல்லது எங்களுடைய அலுவலகங்களில் ஒன்றுக்கு வாருங்கள் அல்லது எங்களுடைய இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்: www.foundationhouse.org.au அல்லது உங்களுடைய அனுமதியுடன், வைத்தியர், சமூக சேவகர், ஆசிரியர், குடும்ப அங்கத்தவர் அல்லது சினேகிதர் உங்கள் சார்பாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்
- 2 நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டால் அல்லது வருகை தந்தால், எங்களுடைய வரவேற்பாளர் உங்களுடைய பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுவிட்டு, உங்களுக்கு உரைபெயர்ப்பாளர் தேவையா என்று கேட்பார்
- 3 ஐந்து வேலை நாட்களுக்குள் Foundation House பணியாளர் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார்



குறிப்பு: இந்தச் சிற்றேட்டை பிற சமூக மொழிகளில் www.foundationhouse.org.au என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்

தொலைபேசி உரைபெயர்ப்பாளர் சேவை 13 14 50

அலுவலக அமைவிடங்கள்



Foundation
House

The Victorian Foundation
for Survivors of Torture Inc.

BRUNSWICK (HEAD OFFICE)

4 Gardiner Street
Brunswick, VIC 3056

தொ.பே: 03 9389 8900

தொ.ந: 03 9277 7871

DALLAS

Level 4, 61 Riggall Street
Dallas, VIC 3047

Hume Community Hub (பல மாடிக்
கோபுரம்) லிஃப்டுகள் உங்களை
மாடி 4-இல் உள்ள Foundation
House அலுவலகத்திற்குக் கூட்டிச்
செல்லும்

தொ.பே: 03 9389 8899

DANDENONG

155 Foster Street
Dandenong, VIC 3175

தொ.பே: 03 9389 8888

RINGWOOD

18 Bond Street
Ringwood, VIC 3134

தொ.பே: 03 9389 8700

SUNSHINE

163 Harvester Road
Sunshine, VIC 3020

தொ.பே: 03 9389 8777

கிராமிய மற்றும் பிராந்திய அமைவிடங்களிலும் கூட சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலதிகத் தகவல்களுக்கு, எங்களுடைய இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்.

foundationhouse.org.au

03 9389 8900 | info@foundationhouse.org.au